

அலகு தேர்வு -- 8**மேல்நிலை முதலாம் ஆண்டு----- கணக்குப்பதிவியல்****அலகு 12 - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I**

காலம் : 1.15 நிமிடம்

மதிப்பெண்கள் : 45

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

1. இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் -----

அ) நிலையான சொத்து ஆ) நடப்புச் சொத்து இ) புலனாகாச் சொத்து

2. வணிகத்தின் நிகர இலாபம் ----- அதிகரிக்கும்.

அ) முதலினை ஆ) பெறுதல்களை இ) பொறுப்புகளை

3. இருப்புநிலைக்குறிப்பு வணிகத்தின் ----- காண்பிக்கிறது.

அ) இலாபத்தினை ஆ) நிதி நிலையினை இ) விற்பனையை ஈ) கொள்முதலை

4. நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?

அ) ஓர் நடப்புச் சொத்து ஆ) புலனாகும் சொத்து இ) புலனாகாச் சொத்து

5. வேறுபட்ட ஒன்று எது?

அ) கூலி ஆ) உள்தூக்கு கூலி இ) வெளித் தூக்குகூலி

பகுதி --- IIIஎவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 6 - க்குகட்டாயம் விடையளிக்கவும்.

4 × 2 = 8

6. புதிதாகத் தொடங்கப்படும் வணிகத்தில், தொடக்கச் சரக்கிருப்பு இருப்பதில்லை ஏன்?

7. பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?

8. இலாப நடட்கணக்கு தயாரித்தலின் தேவை என்ன?

9. பின்வரும் விவரங்களிலிருந்து வியாபார கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	15,000	இறுதி சரக்கிருப்பு	5,000
கொள்முதல்	4,000	விற்பனை	23,000

10. மொத்த இலாபத்தினை காண்க.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	11,000	கொள்முதல்	1,000
விற்பனை திருப்பம்	500	கொள்முதல் திருப்பம்	850
விற்பனை	19,500	இறுதி சரக்கிருப்பு	1,500

11. திரு. லட்சுமிபதியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து 31 டிசம்பர் 2017 ஆம் ஆண்டிற்கான இலாப நடட கணக்கினைத் தயாரிக்கவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
மொத்த இலாபம்	75,000	வட்டி பெற்றது	2,000
அலுவலக வாடகை	6,500	வெளித்தூக்கு கூலி	800
பொதுச்செலவுகள்	3,000	கழிவு செலுத்தியது	1,000

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

12. திரு. பிரகதீஸ்முக் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து 31 டிசம்பர் 2017 ஆம் ஆண்டிற்கான இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
முதல்	80,000	கை ரொக்கம்	20,000
கடனாளிகள்	12,800	நிகர இலாபம்	4,800
எடுப்புகள்	8,800	இயந்திரம்	43,200

பகுதி --- IIIஎவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும். அவற்றில் வினா எண் 13 - க்கு
கட்டாயம் விடையளிக்கவும்.

4 × 3 = 12

13. வியாபாரக்கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?

14. மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் என்றால் என்ன?

15. பின்வரும் விவரங்களிலிருந்து வியாபார கணக்கினைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	10,000	இறுதி சரக்கிருப்பு	8,000
கொள்முதல்	3,500	விற்பனை	12,500
விற்பனைத் திருப்பம்	500	நேரடிச் செலவுகள்	800

16. பின்வரும் விவரங்களிலிருந்து விற்பனைத் தொகையினை கணக்கிடவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	30,000	இறுதி சரக்கிருப்பு	20,000
நிகர கொள்முதல்	2,00,000	விற்பனையில் மொத்த இலாப விகிதம்	23,000

17. பின்வரும் விவரங்களிலிருந்து நிகர இலாபம் அல்லது நிகர நடடத்தினை காண்க

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
வாடகை பெற்றது	6,000	கொள்முதல் செலவு	15,300
வாடகை செலுத்தியது	3,500	மொத்த இலாபம்	40,000
அளித்த கழிவு	1,200	வாரா கடன்	5,000
அச்ச மற்றும் எழுதுபொருள்	3,000	தேய்மானம்	3,000

18. கொடுக்கப்பட்ட விவரங்களிலிருந்து இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்யவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
பற்பல கடனீந்தோர்	40,000	எடுப்புகள்	10,000
அறைகலன்	2,375	நிகர இலாபம்	19,875
வங்கி மேல்வரைப்பற்று	3,750	முதல்	58,750
பற்பல கடனாளிகள்	87,500	இறுதி சரக்கிருப்பு	22,500

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

பகுதி --- IV

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

4 × 5 = 20

19. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து திரு. வெங்கடேசன் என்பவரின் ஏடுகளில் 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	2,500	சம்பளம்	2,600
கொள்முதல்	3,300	முதல்	52,000
விற்பனை	7,000	வங்கி ரொக்கம்	6,400
கூலி	2,700	செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	7,500
பெற்ற தள்ளுபடி	2,500	இறுதிச் சரக்கிருப்பு	4,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள்	52,000	கடனீந்தோர்	500

20. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்ட கணக்கினைத் தயார் செய்க.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
மொத்த இலாபம்	50,000	பெற்ற வட்டி	2,000
அலுவலக வாடகை	10,000	பெற்ற தள்ளுபடி	3,000
நிலைச் சொத்துகள் மீதான தேய்மானம்	8,000	வெளித்தூக்கு கூலி	2,500
தள்ளுபடி அளித்தது	12,000	காப்பீடு	3,500
விளம்பரம்	4,000	பொதுச் செலவுகள்	3,000
வாடகை மற்றும் வரி	1,000	எரிபொருள் மற்றும் வாயு	1,200

21. பின்வரும் விவரங்களிலிருந்து 2010 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய மொத்த இலாபம் மற்றும் நிகர இலாபம் கணக்கிடவும்.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
கூலி	2,600	விற்பனை	72,250
கொள்முதல்	32,250	இதரச் செலவுகள்	200
தொடக்கச் சரக்கிருப்பு	7,600	விளம்பரம்	500
கொள்முதல் திருப்பம்	250	பங்காதாயம்பெற்றது	2,500
அலுவலக அச்ச எழுதுபொருட்கள்	250	பழைய அறைகலன் விற்பனையில் நட்டம்	300
வாடகை	300	பொதுச் செலவுகள்	2,500
விற்பனைத் திருப்பம்	1,250	முதலீடுகள் விற்பனையில் ஏற்பட்ட இலாபம்	500
சம்பளம்	3,000	செலுத்திய கழிவு	150
விற்பனை தொடர்பானச் பயணச் செலவுகள்	1,800	அலுவலகச் செலவுகள்	1,600

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.

22. 31.03.2005 அன்று திரு. கணேஷ் -ன் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. 2005 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார, இலாப நட்ட கணக்கையும், அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

2005 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வு

பற்று இருப்புகள்	₹.	வரவு இருப்புகள்	₹.
எடுப்புகள்	3,000	முதல்	35,000
வங்கி ரொக்கம்	3,500	பற்பலக் கடனீந்தோர்	8,100
கை ரொக்கம்	10,000	விற்பனை	28,000
கூலி	1,500	செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	10,000
கொள்முதல்	2,000	வங்கி மேல்வரைப் பற்று	4,000
சரக்கிருப்பு (01-04-2004)	12,000	பெற்ற கழிவு	300
கட்டடம்	20,000		
பற்பல கடனாளிகள்	8,000		
பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள்	5,300		
ஆலை வாடகை	9,000		
கழிவு	500		
பொதுச் செலவுகள்	600		
இயந்திரம்	10,000		
	85,400		85,400

கூடுதல் தகவல் : இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ₹. 8,000.

23. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து 31 மார்ச் 2018 ஆம் ஆண்டிற்கான வியாபார கணக்கினைத் தயார் செய்க.

விவரம்	தொகை (₹)	விவரம்	தொகை (₹)
தொடக்கச் சரக்கிருப்பு	2,500	வெளித்தூக்கு கூலி	5,100
கொள்முதல்	27,000	உள்திருப்பம்	7,000
விற்பனை	50,000	நிலகரி மற்றும் எரிவாயு	3,300
கூலி	2,500	உள்தூக்கு கூலி	2,600
வெளித்திருப்பம்	5,200	இறுதிச் சரக்கிருப்பு	5,200
வாடகை	7,500	கொள்மீதான வண்டிச் சத்தம்	8,000
கொள்முதல் மீதான இறக்குமதி வரி	3,500	உற்பத்தி செய்த சரக்கின் மீதான அடக்கவிலை	12,000

B.BALAJI, GHSS, PARANTHUR, KANCHIPURAM DT.